

# LIC South tops in claim settlement: Kadiresan, ZM

Chennai, Sept 3: LIC, South Zone celebrated its 65th Insurance Week from 1st to 7th of September 2021. K. Kadiresan, Zonal Manager, LIC Southern Zone, inaugurated the event spoke of the achievements of LIC South Zone on the Business Front and the Unique Initiatives taken by LIC South Zone.

Kadiresan said, "South Zone was the torch-bearer in Claim settlement during the FY 2020-21. By settling 24.54 Lakh policies for Rs.15812 Crores as maturity claims, it stood First in maturity claim settlement amongst all Zones of LIC."

He emphasized on the need for having Insurance Cover commensurate with a person's earnings and liabilities as Insurance had become more pronounced after the pandemic. He stressed upon the adequacy of Insurance which is essential to mitigate the financial hardships of the people. Terming this as the 'Protection Gap' he impressed upon the



people of Tamil Nadu and Kerala the need to have an insurance cover of minimum 30 Lakhs.

South Zone had launched Relation Extension Programme (REP) which aims at firming up its relationship not only with its customers but with the next generation as well. A first of its kind, during the F.Y. 2020-21, the Zone had reached out to 53,954 of our existing

Policyholders and had generated a Premium of Rs.308.57 Crores.

With a mission to ensure that its Policyholders and families were financially protected during the Pandemic, a massive reach to its customers entitled "C2C" (Call 2 Customers) was initiated by which over 53 Lakh customers were contacted over phone to help them revive their

policy. The initiative was well received by the customers as it resulted in a record increase in renewal premium in the subsequent months.

South Zone has a Customer base of over 2.7 Crores. Customers could choose from a variety of Life Cycle Products of LIC ranging from Risk Cover, Children's Policies to Health and Old Age Income Plans.

# Star Health launches Platinum Range of cancer and cardiac care policies

Chennai, Sept 3: Star Health and Allied Insurance, announced the launch of two new variants of their speciality products - Star Cancer Care Platinum Insurance Policy and Star Cardiac Care Platinum Insurance Policy. These products are designed to address the needs of people who are diagnosed with cancer and cardiac conditions.

There are no premedical tests required to avail of these policies. However, the insured should submit the previous medical records of treatment undergone at the time of purchasing the policy. Policies are renewable lifelong and premiums can be paid quarterly, half-yearly and annually as well.

Cancer Care Platinum: A proposition of Health Insurance for Individuals diagnosed and surviving with cancer. Covers persons aged between 5 months and 65 years with a sum insured up to Rs. 10 lakhs.

Covers expenses incurred due to hospitalization for cancer and non-cancer-related ailments with applicable waiting periods. (Nil waiting period for accidents, 30 days for non-cancer treatment, 12 months for hospice care, 30 months for treatment of cancer and pre-existing

diseases) Lump-sum cover for cancer: 50% of sum insured as optional benefit if the insured person suffers a recurrence, metastasis, and/or a second malignancy unrelated to the first cancer after a waiting period of 30 months.

Cardiac Care-Platinum: A proposition of Health Insurance for individuals diagnosed with cardiac ailments. Cardiac Care - Platinum covers persons aged between 7 years and 70 years with a sum insured of up to Rs, 15 lakhs

Covers expense incurred due to hospitalization for cardiac and non cardiac conditions after 30 days of policy inception. (Nil waiting period for accidents, 24 months for named ailments and heart transplant and 48 months for other pre-existing diseases)

Dr S Prakash, Managing Director, Star Health and Allied Insurance said, "STAR HEALTH INSURANCE is providing this Insurance Cover for people diagnosed with heart disease and cancer. As a doctor, I see most of the time people in

India seeking health insurance cover after a major diagnosis like cancer / heart disease. Often they are not able to get cover for existing heart disease and cancer. Striving to change this and to include these deserving people as well under insurance cover, Star Health Insurance has introduced these products. These new policies are an endeavour to address a genuine and important need of our fellow citizens."



E.K.T.Sivakumar, Educationalist, Prof of Dept Ceramics in Anna University being honoured at Association for Hospitality, by former Justice T. N.Vallinayagam in the presence of President of Chozha Naachiar Association.

## SBI raises Rs. 4,000 cr via AT1 bonds

Chennai, Sept 3: State Bank of India (SBI), the country's largest lender, has raised Rs. 4,000 crore of the Basel compliant Additional Tier 1 (AT1) bonds, on Wednesday at coupon rate of 7.72%. This is the first AT1 Bond issuance in the domestic market post the new SEBI regulations. The issue garnered overwhelming response from investors with bids in excess of Rs. 10,000 crores received against a base issue size of Rs. 1,000 crores which is an indicator of the trust the investors place on the country's largest Bank. This also very clearly demonstrates the maturity of the Indian Investors in their selection of Issuers for such instruments.

Based on the response, the Bank has decided to accept Rs. 4,000 crores at a coupon of 7.72%. This is the lowest pricing ever offered on such debt, issued by any Indian bank since the implementation of Basel III capital rules in 2013. The AT 1 instrument is perpetual in nature, however, it can be called back by the issuer after five years or any anniversary date thereafter.

While the Bank has AAA credit rating from local credit agencies, the AT1 offering is rated AA+, which is the highest rating in the country for these instruments in view of the hybrid and high-risk nature of these instruments.

## BMW accelerates CO2 reduction

Chennai, Sept 3: The BMW Group is increasing the pace of its efforts to combat climate change. Looking ahead to the introduction of the Neue Klasse, the company is further strengthening its self-defined objectives, announced in summer last year, to significantly reduce CO2 emissions, whilst also committing itself to a clear course that supports the 1.5 degree target for the limitation of global warming. The Neue Klasse will also see the BMW Group hugely increase its use of secondary materials with a firm focus on the principles of the circular economy.

To achieve a further reduction in CO2 emissions, the focus is on the utilisation phase of vehicles, which account for 70% of the BMW Group's CO2 footprint. By 2030, the CO2 emissions per vehicle and kilometer driven will be at least halved from 2019 levels. The commitment of all manufacturers when it comes to combating climate change can best be compared when looking at the entire life cycle of a vehicle, including production and upstream supply chain. Here, the BMW Group is planning a reduction of CO2 emission per vehicle of at least 40%.

## Reliance acquires Just Dial

Chennai, Sept 3: Reliance Retail Ventures Limited ("RRVL"), has now taken sole control of Just Dial Limited ("Just Dial") in accordance with the SEBI Takeover Regulations with effect from September 1, 2021.

On July 20, 2021, RRVL acquired 1.31 crore equity shares of Rs.10/-

each of Just Dial at a price of Rs.1,020/- per equity share from Mr. VSS Mani on the floor of the stock exchange through the block window facility. The acquisition represents 15.63% of the post-preferential issue paid-up equity share capital of Just Dial.

On September 1, 2021, Just

Dial, pursuant to the preferential issue, allotted 2.12 crore equity shares of Rs. 10/- each at a price of Rs. 1022.25/- per equity share (including a premium of Rs. 1012.25/- per equity share) representing 25.35% of the post-preferential issue paid-up share capital of Just Dial to RRVL.

## Vivo tops in Asia Pacific 5G shipments

Chennai, Sept 3: vivo, the innovative global smartphone brand, topped 5G smartphone shipments for Asia Pacific in the second quarter of 2021, according to Strategy Analytics. The brand captured one in

five 5G shipments in the Asia Pacific region, with annual shipment growth of 215 percent. vivo's combination of leading technology and high-quality innovations has made its smartphones the most popular 5G devices

in the region. Earlier this year, Strategy Analytics noted that vivo had become the second-fastest growing 5G smartphone company in the world and maintained its strong momentum through the first quarter of 2021.

Earlier this year, Strategy Analytics noted that vivo had become the second-fastest growing 5G

smartphone company in the world and maintained its strong momentum through the first quarter of 2021. By making remarkable progress in 5G standards and core technologies, vivo is committed to providing consumers with a growing variety of 5G mobile phones and improved 5G experiences.

### PUBLIC NOTICE

This is to inform to the General Public that my client Mr.Baskar, is the absolute owner of all that piece and parcel of land of an extent of 70 cents comprised in Survey No.150/1B, situated at Saluvankuppam Village, now TiruppurTaluk, Kancheepuram District, he having purchased the same vide Deed of Sale dated 08.09.1988 registered as Doc.No.2331 of 1998 in the office of the SRO, Tiruppur.

My Client Mr.Baskar has represented that on 24.08.2021 he has lost the Original Deed of Sale dated 08.09.1988 registered as Doc.No.2331 of 1988 in the office of the Sub Registrar, Tiruppur and its parent title deed viz., Deed of Sale dated 20.08.1977 registered as Doc.No.962 of 1977, in the office of the Sub-Registrar, Tiruppur in respect of the above mentioned land and the same is not traceable. If anybody has found the said document, please return the same to the undersigned within 10 days from the date of this publication failing which, it would be deemed and construed that no one has any claim, charge or encumbrance whatsoever over the above mentioned property and my client is free to deal with the property based on certified copies. No subsequent claim will be entertained and the same will not be binding on my client.

T.SHEELA Bsc. B.L., ADVOCATE, Enroll.No.911/96 No.50, Adityaram Nagar, Panayur, East Coast Road, Chennai - 600119.

### PUBLIC NOTICE

My client, Sri P. Suresh Solomon hereby declares that a set of documents of which the sale deed dated 21.03.2013 bearing Doc.No. 798 of 2013, of the SRO, Mylapore, Chennai and also the sale deed dated 27.05.2009 bearing Doc.No.3617 of 2009 of the SRO, Thiruvottiyur, Chennai which he carried along with him on 31.08.2021 on his journey in a vehicle on the way from Suryanarayana Chetty Street, Royapuram to Thiruvottiyur, were lost which he noticed even before passing through the street and reaching his destination and despite his good and earnest efforts he could not trace them. Anyone who happens to have secured and found those documents is hereby informed and requested to hand them over to the undersigned, at once lest those deeds will be treated as lost irretrievably and untraceable, and anybody who lays any claim on those missing deeds will be prosecuted in accordance with law.

B.SIVARAMAN, Advocate, No.38, Law Chamber, High Court Buildings, Chennai-600 104 Mobile: 9884028386

### PUBLIC NOTICE

This is to inform that my client Mr. P. Mohan Babu S/o. Thiru C. Perumal, aged about 39 years, residing at New No 3/90, Old No 3/70, Shanmuga Nagar, Padappai, Kancheepuram District - 601301, Tamil Nadu, India is the Owner (through the Sale Deed) of the residential Plot no - 541, Measuring 3555 sq.ft, Ganapathy Nagar Colony Layout, Comprised at Survey no: 251/3B2, Athanancheri Village, Kundrathur Taluk (Previously Sriperumbudur Taluk), Kancheepuram District. The Said Original Sale Deed document no - 14312/2011 dated 09/ 12/2011, the sale deed executed by Thiru. M. Sivasankaran in favour of my Client and registered at SRO, at Guduvanchery.

He has lost that the said sale deed documents and encumbrance certificates (both kept in the plastic folder), while he return back to his house, after getting the attestation from Dr.Jaganathan, MD at Padappai Bazaar on 09/07 /2021 at 06.30 pm evening. If anyone found the said Original document, please handover this document's or inform the below mentioned address within the period of 15 days from this date.

Client Address: Office at: Mr.P. Mohan Babu, Suresh Kumar A, New No 3/90, Old No 3/70, Legal Advisor, Shanmuga Nagar, M/s. Vee Kee Yas Legal Consultancy, Padappai, No -153, L.B Road, Kancheepuram District - 601301, Thiruvanniyur, Chennai -600 041, Tamil Nadu. Ph. 9380115841

### PUBLIC NOTICE

This is to inform that my client M.Gomathi, W/o. Madhusudhanan, aged about 39 years, residing at 43 / 1, Hari dass 1st Cross street, Kolathur, Chennai - 600 099 had, misplaced her original documents sale deed vide document no. 4694 of 2011 dated 11.05.2011 registered on the file of Sub Registrar Office, Red hills executed in favour of my client measuring to an extent of 499 sq.ft out of 1320 sq.ft. During the transit from Veerappan Street near NSC Bose Road, Sowcarpet on 21.08.2021 along with the said original of the document for consulting with advocate for legal opinion, my client had lost the said original sale deed and in spite of enquiry at nearby and her best effort to trace out the same, she could not find the said yellow cover containing the original document. Hence it is informed to the General Public that if any one who is/ are finds the above mentioned original document, is hereby called upon to handover the above mentioned document to us within 15 days from the date of publication of the notice., at the address below mentioned. It is further informed that no person shall deal with the above mentioned original document, in any manner encumbering the property by misusing the misplaced documents the same will not have any legal sanctity and are punishable under law.

M.SUNIL KUMAR, Advocate, Chennai House, Annex Building (Near Raja Annamalai Mandaram) No.6, Esplanade Road, 2nd Floor, Chennai - 600 104. Mobile - 76676 33334

## India Cements Capital Limited

Regd. Office: "Dhun Building" 827, Anna Salai, Chennai - 600 002  
CIN: L65191TN1985PLC012362  
Email Id: [secr@iccaps.com](mailto:secr@iccaps.com) Website: [www.iccaps.com](http://www.iccaps.com)  
Tel: 044 - 28572600

### NOTICE TO SHAREHOLDERS

NOTICE is hereby given that the Thirtyfifth Annual General Meeting (AGM) of the Members of India Cements Capital Limited will be held on Monday, the 27th September, 2021 at 10.00 A.M. [Indian Standard Time (IST)] through Video Conferencing ("VC") / Other Audio Visual Means ("OAVM"), in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and the Rules made thereunder read with General Circular Nos.14/2020, 17/2020, 20/2020 and 02/2021 dated 8th April 2020, 13th April 2020 and 5th May 2020, and 13th January, 2021 respectively, issued by the Ministry of Corporate Affairs ("MCA Circulars") and the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with Circular Nos. SEBI/HO/CFD/CMD1/CIR/P/ 2020/79 and SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 dated 12th May, 2020 and 15th January, 2021 respectively issued by Securities and Exchange Board of India ("SEBI Circulars"), allowing the Companies to conduct the AGM through (VC) / (OAVM), to transact Businesses as set out in the Notice dated 11th August, 2021. The Notice of 35th AGM along the Explanatory Statement and the Annual Report 2021 have been sent by email on 02.09.2021 to those members who have registered their email address with the Company / Registrar and Share Transfer Agent or with their respective Depository Participants. Members may please note that the said documents are also available on the Company's website at [www.iccaps.com](http://www.iccaps.com) and on the website of Central Depository Services (India) Limited (CDSL) at [www.evotingindia.com](http://www.evotingindia.com), from where the said documents can be downloaded and no physical/hard copy of the same will be sent by the Company. The AGM Notice can also be accessed from the website of the Stock Exchange i.e. BSE Limited at [www.bseindia.com](http://www.bseindia.com).

In compliance with the provisions of Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, as amended and the MCA Circulars, the Company is pleased to provide to members the facility to cast their vote on resolutions proposed to be considered at the Thirty-fifth Annual General Meeting, by electronic means and the business may be transacted through the facility of remote e-voting and e-voting during the AGM provided by CDSL. The voting rights of shareholders shall be in proportion to their shares of the paid-up equity share capital of the Company as on the cut-off date i.e. 20.09.2021. The remote e-voting period commences on 24.09.2021 (9.00 A.M IST) and ends on 26.09.2021 (5.00 PM IST). During this period, shareholders of the Company, holding shares either in physical form or in dematerialized form, as on the cut-off date i.e. 20.09.2021, may cast their vote by remote e-voting. The remote e-voting module shall be disabled by CDSL for voting thereafter. Once the vote on a resolution is cast by the Member, the Member shall not be allowed to change it subsequently.

The members who have cast their vote by remote e-voting prior to the AGM may also attend and participate in the AGM through VC/OAVM but shall not be entitled to cast their vote again through e-voting facility available during the AGM.

Only those shareholders, who are present in the AGM through VC/OAVM facility and have not cast their vote on the Resolutions through remote e-Voting and are otherwise not barred from doing so, shall be eligible to vote through e-Voting system available during the AGM.

Members holding shares in physical form or those who have not registered their e-mail IDs with the Company / RTA can cast their vote through remote e-voting or through the e-voting system during the Annual General Meeting in virtual mode as per the procedure detailed in Note No.18 of the Notice of the 35th AGM.

The detailed procedures for Remote e-voting (prior to AGM), participating in the meeting through VC/ OAVM and e-voting (during AGM) are explained in Note No.18 of the Notice of 35th AGM and is also available on the website of the Company at [www.iccaps.com](http://www.iccaps.com).

For any information or any query on Remote e-voting and e-voting during AGM, Members may refer to the instructions mentioned under Note No.18 of the Notice of the 35th AGM sent by email or contact Cameo Corporate Services Limited, (RTA) Chennai at Tel.No.044-28461173, e-mail: [investor@cameoindia.com](mailto:investor@cameoindia.com), or CDSL at Tel.No.022-22723333, e-mail: [helpdesk.evoting@cdslindia.com](mailto:helpdesk.evoting@cdslindia.com) or Ms.E.Jayashree, Company Secretary, at Tel. No.:(044) 28572177, email: [secr@iccaps.com](mailto:secr@iccaps.com).

Any person, who acquires shares of the Company and becomes a member of the Company after forwarding the notice and holding shares as of the cut-off date i.e. 20.09.2021, may obtain the login ID and password by sending an email to [secr@iccaps.com](mailto:secr@iccaps.com) or [investor@cameoindia.com](mailto:investor@cameoindia.com) or [helpdesk.evoting@cdslindia.com](mailto:helpdesk.evoting@cdslindia.com) by mentioning their DP ID and Client ID No. However, if you are already registered with CDSL for e-voting, then you can use your existing user ID and password to login and cast your vote. If you are unable to retrieve or have not received the "initial password" or have forgotten your password, please refer to the instructions for remote e-voting and voting at the AGM provided in Note No.18 to the Notice of AGM.

A person, whose name is recorded in the Register of Members or in the Register of Beneficial Owners maintained by the Depositories as on cut-off date only shall be entitled to avail the facility of remote e-voting and e-voting system on the date of AGM.

Smt.Sindhujha Porselvam, Practising Company Secretary (C.P.No.23622), has been appointed as the Scrutinizer to scrutinize the process of remote e-voting and e-voting during AGM in a fair and transparent manner.

The Results declared along with the report of the Scrutinizer shall be placed on the websites of the Company and CDSL immediately after the declaration of result by the Chairman or a person authorized by him in writing. The results shall also be immediately forwarded to the BSE Limited, where equity shares of the company are listed.

Notice is also hereby given, pursuant to Section 91 of the Companies Act, 2013 read with the Rules made thereunder and Regulation 42 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 that the Register of Members and Share Transfer Books of the Company will remain closed from 21.09.2021 to 27.09.2021 (both days inclusive) for the purpose of AGM.

Members may please note that as the AGM is being conducted through Virtual Mode i.e. VC / OAVM, the facility for appointment of proxies by the members will not be available for the Thirtyfifth Annual General Meeting. The attendance of Members attending the AGM through VC / OAVM shall be counted for the purpose of reckoning the quorum under Section 103 of the Companies Act, 2013.

For India Cements Capital Limited  
E.Jayashree  
Company Secretary

Place : Chennai  
Date : 02nd September, 2021

